

ஏஷ்டில்டுகளை தடுத்தும் சுற்றுப்புறுத்தும் முறைகள்

Effect of Textile Effluents: யான் முறைகளில் குறித்து வெளிப்படும் குழுவுகளினால் ஏதில்டும் நடக்கவிடும்.

Organic Pollution: கரிம மாசுகள்

நிரின் BOD - ன் அளவை அதிகரிக்கி எய்வத் திடிய குழுக்கள் கரிம மாசுகள் எனப்படும்.

இங்கு தயாரிக்கப்படும் ஏஷ்டில்டுகளைகளில் குறித்து பொதுவாக ஆல்கயிள், ஸாஸ் காந்திகள், நீலமகள், வெப்பநீல், பண்டு கோர்மண்டி, மூன்றாணி பெருங்கார்மசு கோர்மண்டு குழுக்களாக வெளியெடுப்பட்டு நிருடன் கூகிக்கூர் எஃப்பாடு குழுக்களுடன் பார்க்கப்படும். நிருடன் கூகிக்கூர் எஃப்பாடு பார்க்கப்படும். நிருடன் கோர்மண்டு மாசுகளினால் ஏதில்டும் பார்க்கப்படும். நிருடன் கோர்மண்டு மாசுகளினால் ஏதில்டும் பார்க்கப்படும். நிருடன் கோர்மண்டு மாசுகளினால் ஏதில்டும் பார்க்கப்படும்.

உறையுத்துறை மன்றங்கள்:-

- ① நிரின் BOD மத்திய அதிகரிக்கின்றது.
- ② நிரின் கலந்துகள் குதிரைகளின் அளவு குறைகின்றது.
- ③ நிரின் வாநி மார்க்காந்துகளின் உபகுக்கிக் கூபத்து ஏற்படுத்துகின்றது.
- ④ நிரின் குழுப்புத்துறை, இன்பியதுதிகும் பயணப்பூர் பொருள்களும்.
- ⑤ கலந்துகள் காய்க் காந்திகளினால் புதிய நோய் ஏற்படுத்துகின்ற அபாயம் உள்ளது.
- ⑥ நிருத்து ஒலையெங்கு குரி வாசனை ஏற்படுத்துகின்றது.
- ⑦ ஓய்வுகள் சுதாப்பும் தயாரிப்பதின் பார்ப்பு ஏற்படுத்துகின்றது.

Acids: அமல் மாசுகள்:

நிருடன் கூகிக்கூர் அமல் மாசுகளினால் நிரின் H^+ மத்திய இறைத்துறை குறைகின்றது. உலோகங்களைச் சுப்பிரமணியமாக்கி அமிக்கப்படுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது.

Alkalies: கார மாசுகள்

நிரின் OH^- மத்திய அந்தநிபுறுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது. நிரின் வாநி ஆக்ஸிஜன் ஆக்ஸோக்ஸிலைட்டுகளின் அழிக்கப்படுத்துகின்றது.

Toxic Pollution: மீன்கி காந்திகள்: யான் முறைகளில் குறித்து நிகழ்த்துவதை முடிவிடுவது குறிப்பிடுகிறோம். கார்பன், zinc மற்றும்

நிகழ்த்துவதை முடிவிடுவது குறிப்பிடுகிறோம். கார்பன், zinc மற்றும்

நூல் பொன்று ஒவ்வொரு வகுப்பில் கீழே கொடுக்கப்படுகிறது:

மத்தும், குநோவாப்புவன் காரிபனி, சீபார்மாஸ்டிரா
வெர்மஸ்தம், அசை அயோ வெர்மஸ்தம், அநனி உத்திர
மஷ்யால் .. தொண்டு உத்திரவுதம் கரிம மௌத்துமாலு
கிருணி காக்கப்பெறுகிறார்கள்.

மூந்தீர்ய வாங்கி முடிவுகள் காணமாத வரும் பற்றிகள்
பல வர்த்தனைகள் கொள்ளுகின்றன. நீர் ஓமாகவே தீந்திப்புக்கிப்
நிலை உடைபடுத்துகிறது. நீரிலாந் தோவுறவுகள், பின்னர் பொன்ன
உயர்ணவீகளின் பார்ச்சன் பாதிக்கப்படுகின்றன. மாசு
பட்ட நீரால் பயன்முடிகிறதுவது மனத்திருக்கின்ற உளர்ச்சியை
பகும் பாதிப்பு ஏதிர்க்கின்றது. சில முக்கியமா வர்த்தனைகள்
நல்ல வருமானம்:

- ① தீர்வாடி உயர்னப்பிக்கீடு ஏதால்லப்படுகின்றான். தீர்வாடி நூற்றுப்பிக்கீடு உயர்நப்பிக்கீடு மாநிதிக்கப்படுகின்றது.
 - ② ∴ மணவன் மஸ்ஸும் பெருமளவு நூற்று சிரமங்கள் என்றிரு அனுயோசி, மண்டும் மஸ்ஸு கின்றது.
 - ③ இதோடு மூடுகீடு, காட்டுக்கீடு, .. மாஸ் பெட், ஒழுகீர்யம் பெருமை போன்ற பெருமைகளைப் பூற்றுதலாக ஒரைஷுத்தி கின்றான்.
 - ④ நவஞாயம் பாந்திக்கப்படுகின்றது. கால்நாட்டுக்கீடு பெருமைக்கின்றது.
 - ⑤ வெள்ளு குடும்பங்களுக்கு தொடர்க்கின்றது.
 - ⑥ நாசிமுத் தூங்கி, பூணை உள்ளச்சி கண்ணுக்கீடு, கணைப் பாந்திக்கீடு போன்ற பெருமைப்படாத விளையுக்கீடு கோண்மூக்கின்றான்.

Inorganic and Mineral Pollutants:

தனிம உப்புக்குப், ஆமலைப்புக்குப், உங்களுக்குப் புதுப்புக்குப்
உங்கள் உப்புக்குப் பொன்ற மாசுக்குப் பீடுடன் கூறியுதோன்
குடித்திக்கண்ட விரைவுக்குப் கோன் சுதின்றுன.

- ① ஒரைக்கிறார்ஸ் அரசினப் படிப்புத்துறை,
 - ② முடிநீர் மாசுபந்துள்ளது.
 - ③ கீர்தி கூடுனத்தின்மை அந்தர்க்கிண்ணது.
 - ④ நிறை எகாத்திரவன்டார்ஸ் பயணப்பட்டிட முடிவுதிஸ்தல்.
 - ⑤ நிறை சூய் மைப் பஞ்சம் ஏசல்ல அந்தர்க்கிண்ணது.

Mechanical and Physical Pollution

(5)

Mechanical Pollution എന്നപു പാരി ആവശ്യമായി
ഖരിക്കപ്പെടുന്നതു മലിന വസ്തുക്കൾ എന്ന് അറിയപ്പെടുന്നു.
ഇതു പുതിയ വസ്തുക്കൾ എന്ന് അറിയപ്പെടുന്നു.

Physical Pollution (a) തു കാർബൺ എസ്പ്രോൾ ഫൂവ് ചെന്നുമുതൽ മരി ശുണ്ടുവരിൻ കരുപ്പു വഹിപ്പിക്കുമ്പോൾ കാരണം [sludge], സ്റ്റേറോഡിറ്റ്, ചോറി പുതാകൾ ദിപാൻ അഥവാ-ചുമക് കുഴക്കുമ്പോൾ കുറുപ്പാണ് കുറയുന്നത്. മുൻപുള്ള കാരണങ്ങൾ മുൻപുള്ള കാരണങ്ങൾ

- ① நிர் தாமோகுவு அத்துப்பறவை தடுப்பதான்றால்,
 - ② சூடான மாகுகள் கூப்பதால் நிருடன் காந்தியர்கள் புதுப்பல்ல
அவசு குணத்தின்றால்.
 - ③ வெப்பநிலை உச்சி. உயர்வு காரணமாக நிர்ஸி நாஷத்தின்றால்
அதிகர்க்கின்றால்.
 - ④ ஏன்கால் குடமீ ஏப்பாக்கின்றன. (அ) உயர்ப்புத்தின்றன.
 - ⑤ ஒ நிர் ஊட்டி காலாஸ்காக்கு கே சூரிய பூர்வமீ அவசு
குணத்து அவசுக்களை வரைச்சீ பாதிக்கப்படுகின்றது.

Eggplant Treatment : బెట్టు లొంగు వాసికుగపోయి

நூற்று ஆணைகளில் பயன்படுத்தப்படும் ஆராய்வு கூடும்
அவை, புதுத்தயா (ச) என்கிற ஆராய்வுகளாக, ~~ஏ~~ என்பதை
நடும் ஒயவும் ஏற்பாடு, மர்மாயும் பெரும் எய்ஸ்
ஆணைகளைப் பொறுத்த ரவுரிப்பிடமும் கட்சியின் மேல்
உண்மை அமைப்புக்கும்..

நோயிலே அனுமதி கொடுவது..

General process parameters to be determined in pretreatments:

Parameters	Sizing	Desizing	Kter boiling	Mercerising	Hypochloride	Bleaching Peroxide
pH	7 - 9.5	7 - 3	10 - 13	14	6	10.5
TDS (mg/lit)	-	8700 - 10200	6323	12000	22000	2400
SUS - Solids	240 - 260	200 - 270	55	2200	6500	420
BOD	600 - 2500	1400 - 5060	2100	45 - 65	100	35
Colour	0.8140 mm (orange yellowish)	0.8180 mm (H)	0.8180 mm	0.8180 mm	0.8180 mm	0.8180 mm
Odour	610 mm (mild)	610 mm (mild)	-	-	0.8170 mm	-

General process parameters to be determined
dyeing and printing and combined effluents

Parameters	Dyeing	Painting	Combined effluent
pH	10 - 5	4 - 9	9.5
TDS	30000	2000	3000 - 5000
SS-solids	25000	15000 - 20000	1000
Total solids	4000	2500	3000
BOD	300 / 1500	400 / 2000	250 / 400
Temperature°C	50	50	35
Heavy metals	400	400	420
Total alkalinity	1600	-	-
Oils and greases	1800	-	3.6,
colour	Heavily coloured	Heavily coloured	Heavily coloured.

Treatment

Singing ஈ கூட்டு நீரின் 300 மத்திய அந்தமாக கருக்குப் பட்டு வரும் ஒரு நூலைக்கு விரிவாக இருக்கிறது. எனவே கூட்டு நீரின் வருகையில் சிறநொய்கள் வருகின்றன. கூட்டு நீரின் வருகையில் சிறநொய்கள் வருகின்றன.

ஏவ்வகையும் ஒயிஸ் டு னூல்டூ கீர்ப் கூடுத ஏவ்வப்படு
காத்து நீரின் pH மத்தியப்பை வொழுத்து அனுசுக்கி வண்ணுதன்
வின்னு கால்கிபியாடு முறை கூட வளர்யல் அனுசுக்கி
நகர்ந்தின யாக்குவி படுத்தின்றன.


Mercirring - ஏனால் வெளிப்படும் கட்டில் நீர் கூட
மீண்டும், நீர்த்தி நான் கணக்கள் ஒத்துவப்படும் என்ற முறை
குறித்துப் பயன் சாத்திய் படுகின்றது.

எனவே primary [பிரைமி] , secondary [சென்டரியல் குணம்],
tertiary [டர்தியல் குணம்] அந்தக் குணம் மாற்றும்
எனின் முக்கிய படிம் .

Primary Treatment: [ප්‍රාග්‍රී මැන් ප්‍රතිඵල් වෘත්ති].

கந்திமலையில் தீர்ந்துவிட கருமதி வேர்மெப்பு கார்பனீ
உண்டான திறம் தீக்கீப்பகுண்டிலு. ஏதாவதுக்குடியீடு தீட்டாது
மாஸ்மாக்கிள் முறையில் சூழியல் வாசியுப்பட்ட அகற்றப்
பகுண்டின. தீர்ண் COD மற்றும் BOD கு மதிப்பீடு குறைக்கப்
பகுண்டின. முதல் நடை சுதந்திரிக்கிடுதி பள்ளில் விருத்திக்கி-
படுதி ஒயிஸ் குறைக்கி நன்வடமாறு.

Primary Treatment



Screening:

Screening: கம் முனையில் மதக்கிடங்களைப் பெரிய குகர்க்கீல் கட்டி நிதிக்கப்படுகின்றது. நிர்ண காலங்களில் இலோகிள் வாய்ச்சி வாட்டு நிதிக்கப்படுகின்றது. மதக்கிடைய நிடமாகக்கூறின் கண்ணம்கூடியப் பொழுத்து நிதிக்கப்படுகின்றது. மதக்கிடைய நிடமாகக்கூறின் கண்ணம்கூடியப் பொழுத்து நிதிக்கப்படுகின்றது. வடிகட்டு சில மர்க்கிடக்கப்பட்ட வாட்டுக்கூறுகள். ஒய்ஸ் பண்டிப்புக்குக்கூறு. வடிகட்டு சில மர்க்கிடக்கப்பட்ட வாட்டுக்கூறுகள். எர்தீசி ஸி, அணைத்தில் கைபோன்று ஏதுமல்லுக்கு நினைவில் அடிக்கப்படுகின்றன.

qualification: [വരുമാനം മാറ്റുവാൻ]

வெளுநடை Textile துயர்முறைகளின் குறிப்பு
வூபி மதி, குடியிருப்புகள் பும் மதி, BOD மதி,
TDS மதி தகுதியினை மாறுபட்டு கணக்கிலே
குறிப்பு குறிப்பு வேறு வீசுவதற்கு வாய்க்கால வெளுப்பு மதி
குறிப்பு குறிப்பு குடியிருப்புகள் குறிப்பு வேறு வீசுவதற்கு
குறிப்பு குறிப்பு குடியிருப்புகள் குறிப்பு வேறு வீசுவதற்கு
குறிப்பு குறிப்பு குடியிருப்புகள் குறிப்பு வேறு வீசுவதற்கு

Neutralisation: [நூல்கள் முடிவிலிருந்து]

For secondary treatment விரைவில்தான் குறிப்பு கீழ்க்கண்ட
P^H மத்திய 6-9 என்று நிர்ணயித்துக் கொண்டிரும். அப்படிப்பட
குறைக்கப்பட விரைவில்தான் P^H மத்தியமாகக் கொண்டிரும் என்று நிர்ணயித்துக் கொண்டிரும் நினை குறிப்பிடப்படும். பகுதியாகச் சுருக்கி விரைவில் குறைக்கப்பட

Coagulation and flocculation: [වුන්කොංඩා, ප්‍රියාදේශ නොව් මැට්ට්ස්].


Sedimentation and settling

தாழ்வு கிடைவதே தனிச் சம்பந்தமாகிறது, கடல் மற்றும்
ஏர்த்தில் வெள்ளப்படும் தாழ்வு மலைகள் என்பது கிடைவு படிக்
மாற்று வெள்ளப்படும் தாழ்வு கிரி "Clariflex" என்றும் கிடைக்கிற
மாற்று வெள்ளப்படும் தாழ்வு கிரி தாழ்வு மலைகளைக் குடும்பம்
மாற்றுப்படுத்துவது. தாழ்வு கிரி கிரி தாழ்வு மலைகளைக் குடும்பம்
மாற்றுப்படுத்துவது மாற்றுப்படுத்துவது குடும்பம் படிக் கிடைவு படிக்
படுத்துவது. [sedimentation].

Secondary Treatment: [நிலைத்தடி நிலை சுதாரிக்பிடி]

குண்டலாம் நோன் அதிகரிப்பினல் கு முதல்நாள் தாழ்வா-
ருப் பண் ஏற்றப்பட்ட கு தட்டு நீர்வருத்தி மதுக்கத்தூரையுட-
மாசுகள் மற்றும் தங்களுள்ள தரிமத்தேர்மென்றுமை
கால்கு 2 மீ அல்லது கண்ணால் ஒடுநிலையான் நீதிக்குமிகு பாதிப்பான்.
கது அரியளை R⁴, வெப்பநிலை, கால்கு 3 ம் ஒடுநிலையால்
பாதித்து யாக்குவதற்கு ஏதான்று குக்குத்தீவிழப்புக்கிணங்கள். குண்டலாம்
நோன் அதிகரிப்பினல் நீரின் விஷத்தின்கை, COD மற்றும் BOD
... பொதுத்தின்கை.

Secondary Treatment



Secondary Treatment:

காட்சி கீர் அதிகரிப்பில் குறைப்பால் விடை
அதிகரிப்பு முறை மற்றுமானால் அதிகரிப்பு வியாபாரத்தை
ஏத் திரும்புவதையும் காட்சி கீர்களுக்கு குறையாத காரணத்தை
சுரியூதி கூடி மாற்றும் BOD ன் விளை குறைத்திருப்பதை உரு
தங்களையில் குறையும்படி என்றெண்ணில் மாற்றும் காரணம் இன்னை
ஏற்றுக்கொடும் பெற்றுவர்தான்.

ஏதும் கூறாது பாதித்தியாகி இருந்து கொள்ள வேண்டும் (அ) கல்லூரி தொழிலாளர்கள் காலத்திற்கும் வரையிடப்படுவது சுதங்களை ஏற்கிறதோல்கூட என்று அறியப்படுகிறது. எனவே கல்லூரிகளின் கலைஞர்கள் மற்றும் பாதித்தியாகி இருந்து கொள்ள வேண்டும்.

The efficiency of secondary treatment mainly depends on

- * pH
 - * Temperature
 - * Nutrients
 - * Bacterial slime
 - * Toxicants.

Aerated Lagoons [Tanks] [ওয়াকেড লেগুন্স টেক্সেস]

advantage:


நாம் போன்று தீவிர வரிசைகள்.

disadvantage'.

- நினைவு கட்டும் அதனைப் பற்றியும்,
 - பார்த்து ஒடுக்கும் அதைப் பற்றியும்,
 - ஏவப்படுத்துவதையே ஒப்பாற்றி கட்டும் நினைவு முதல்.

A) Increasing Elevation

Rotary sprinkler




advantages

- Advantages:

 - 1) செயல்கள் குறைக்கப்பட்டிருந்து வருமானம் குத்துவதின் மூலமாக
குடும்பங்கள் இன்றைத் திட்டங்களிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கின்றன.
 - 2) குத்துவதின் தீவிரமான அதிக அளவு கர்மச்சார்புமிகு குறை
வந்துகொண்டு, சிறைகளில் நிதிக்கப்படுகின்றன.
 - 3) சுதார்ச்சம் உறுதிக்கு உயர்வீடு அடங்குமில்லை.

Disadvantage

Activated Sludge Process:



Return Sludge மூலக்கூற்று கருவடிவாக செய்யப்படுகிறது. மூலக்கூற்று எமங்கு தூக்கான ஒரு மறையும் ஏதில் குழு. மதுச்சிருப் பிரோபாக்டர்.

Advantage:

- 1) அப்பும் வெளியூடு கண்ணார் கட்டும் தத்தைப் பற்றின்றால்,
 - 2) அதிக நசாவயிஸ்டன்.
 - 3) அதிக அங்குள் கரிமீக்கார்ப்பாக்டீரி நிலக்கூப்புப்பற்றின்றார்.

Disadvantage:

- ① திருவெண் அந்த அனைத் தரிமத்தேர்வேலைகளை கொண்டிருப்பதால் ஏதால் திறன் கொடுக்கவேண்டும்.

- (11) குழந்தையினமையுடைய அளவுமாற்கும் குலங்குதிருக்கிற கால் பூப்பு வூயர்களின் செயல்திறன் குறைக்கப்பட்டது.

(2) ஏதாடர்க்கு கட்டில் கிரின், P^{31} , வைப்பந்தன, ஒன்றுப்பொட்டு காலின் அனுச குலங்களின்கீழ்ப்பட்டுவரும்;

(3) வைப்பந்தன குச்சியினப்பாட்டுல் வெகும் பல்கு உக்கிக்கின் உது.

கம்பு மின் யான்கு தூண் ஆணைகள் வருஷத் தலைப்பிடம் கூடிய நிலை அங்குமின்றத் தொகூத்துத் துறை.

Oxidation Ponds: [நீர்மாதங்கள் ஏற்பாடு செய்யும் தொடர்புகள்]

ஈழ மாதங்கள் ஏற்றுத் தொடர்ச்சியானது
உடைய விடுமிகுநிலையாகும். குதான் இது முனையல்
மாப்புமினையாக வெள்ளும் ஆகும்.

- * குறியீட்டுகள் வி கர்மச்சார்மப்பதைப் பகுதிர்யாக்கப் பட்டன நிலை நிலைத் தூதின்மூலம். அதற்கு அதிக அளவு நூதிஸ்டான் ஒத்துவப்பட்டுள்ளது. மூலம் நூதிஸ்டான் Algal [பூச் நூதிஸ்டான்] என்றும் உள்ளது. பூச் நூதிஸ்டான் பகுதிர்யாக்கப் பட்டுள்ளது. என்னிடமில் CO_2 வழியாக பின்சார்க்கைகளைப் படிக்க விரும்புகிறது.

குருவன் இனி கூறுவது என்ன,

- 1) ஒரு இலாக்ஷ்மீவில் ஏதாட்டியனும் அதிக அளவு கூரிய 3ம் மைக்ரோ குவண்டு மீ.
 - 2) ஏதாட்டியனும் ஏதாட்டிக்கு கால்தைச் செல்வதற்கு கால்கிழி வெண்டும்
 - 3) ஏதாட்டியஸ் அதிக அளவு ~~கால்கிழி~~ [Algae] க்குங்களில் குயினமெப்பாக்குதல் திடுப்பாகு நடவடிக்கைகள் என்று.
 - 4) ஏதாட்டியன் ஒரு அடியஸ் மாந்தின்பாய் நடவடிக்கைப்படி அதன்கீழ்மீல் நிலங்கள் மற்றும் மலைகளில் வள்ளுகிறது.

Advantage:


- ① ஒயிஸ் பாக்டீரில் முன் எவ்வளவு.
 - ② அதிக செலவின்ஸாக்கு.
 - ③ எண்ணாவதை கட்டி தீவிரம் சுதந்தபிப் பாக்டீரி கிடையும்.
 - ④ அதிக H^+ ஏற்றுக் கொண்டு விடும் தொழில்களுக்கு விவரங்கள் படிய விடுவது.

Disadvantage:

- ① விரைவு குறிப் பாதுகாப்பு விரும்பும்.
 - ② அனாரோபிக் கூழுல்தீவிரி செய்தியில் மூலமாக விரைவு குறிப்பிடப்படும் நிலைமே விரைவு குறிப்பிடப்படும்.
 - ③ ஆகாஷத்தின் புதுத்துதலை விரைவு பாதுகாப்பு விரும்பும்.
- → →

Digestion / Anaerobic Treatment:

ஏதேனும் ஒரு உத்திரவுமிகு கருத்து வைகிற நிலை Sludge [கூழு] anaerobic digestion - என்று அழைக்கிற பாதுகாப்பு விரும்பும். அப்படியே Sludge - கூழு குறிப் பாதுகாப்பு விரும்பும் நிலைமே விரைவு விரும்பும் CO_2 விரைவுக்கும் விவரிக்கப்படும். அதே நிலைமே Sludge நீர் கருத்து கிடைக்கும் நிலைமே விரும்பும் பாதுகாப்பு விரும்பும்.



Disadvantage:

- ① விரைவு குறிப் பாதுகாப்பு விரும்பும்.
- ② விரைவு குறிப் பாதுகாப்பு விரும்பும்.
- ③ அவற்றின் குறிப்பு விரைவு விரும்பும்.

TERtiARY TREATMENT [முனியால் நினை சுத்திகரிப்பு] ⁽¹³⁾

இதை நன்றாக மாற்றுவது காண்டாம் என்ற சுரித்தர்பி-
மாற்றுப் படிகள் வெளியிப்படும் காலை தீர்ம் குண்டாம் என்ற
சுரித்தர்பி மாற்று உயிருத்தப்படுகின்றது. கஷூவா தீக்கப்படார்
கர்மசீதரிமலைகள் மாற்றும் காலை உப்புக்கள், பாதி இர்யா
போன்றவைகள் காண்டின்யஸ் காந்திரின்றிருந்து அகவி ஏபி
பாகுகின்றன. தோச் பான்டும் கொஞ்சிசாலை, உறுதூத்தில்சாலை,
பாகுகின்றன. தோச் பான்டும் கொஞ்சிசாலை, உறுதூத்தில்சாலை,
மாற்றும் கூள் காண்கள்ளிருந்து வெளியிப்படும் காந்திரின்டீ
கால்துப்புள்ள காலை உப்புக்கள் பெடுப்பதுத் தாங்கின்யஸ்
கீதிகம் ஏதியபினால்கள் வருகின்றன. காந்திரின்டீ என்ற மாற்று
கீதிகம் ஏதியபினால்கள் வருகின்றன. குண்டாம் என்ற
தூதையாகி மண்ணும் கீதிகப்படுகின்றன. குண்டாம் என்ற
சுரித்தர்பிஹல் ஓம்ஸ்காள்ளபிப்படும் ஒயன் குண்டு கீ

Testiary Treatment

Evaporation	Reverse Osmosis	Dialysis	Ion exchange	chemical precipitation	Removal by Algae	Activated carbon treatment
-------------	-----------------	----------	--------------	------------------------	------------------	----------------------------

Evaporation [எவபாரேஷன்]

Solar Evaporation: [குரிய வூப்பத்தைப் படியாக்குவது]

Advantage:

- 1) Low cost
2) new technologies

Disadvantage

- 1) அதிகப் புறப்பூச் சுட்டங்கள் படுத்தல் ஆகு.
 2) தூரிய வீதி ஒன்றை நாட்டுக்காரின் மட்டும் ஒயில் படுத்தப்பிரிவு வழி.

Mechanical Evaporation

Advantage:

- १ ग्रन्थ संख्या ५३ -


Disadvantage:

- 1) very costly
 - 2) கொடுமலர்வது பிரகாரம் [scales] படிகள்
 - 3) கொடுமலர்வது புகுப்பு முறைகள்.

Ion Exchange: [ஆங்கில நோக்கு மேற்கொண்டு வரும் போது].

cation exchange resin [எதிர் அயன்ப் பாக்டோர்களுடன் நிறைவேண்டும் பயன்படுத்தி கால்சியம் ஏதாவது பகுதிகளில் விடுவது எதிர் அயன்ப் பாக்டோர்களுடன் நிறைவேண்டும் பயன்படுத்தி கால்சியம் ஏதாவது பகுதிகளில் விடுவது]

ஸ்டார்ஸ் மற்றும் கூட வளைச் சப்பதின் தோழன் ரகுமா
நகப் பல படியாக்களுக்கு இப்படிநிதி மன சப்பான் ஏற்று
கொண்டு குவிவதையில் பெறப்படுகின்றன. கணக்கீ
கையிலும் குறித்தப்பீப் படிநிதி என்று கூறுகின்றன.




வெப்பமுறை: செப்புத் திருப்பைக் காண்டின்ஸ் கலை தீர்மானம் அமெரிக்காவில் நடைபெற்றது. காண்டின்ஸ் கலை வழியாக நடைபெற்று பொது திருப்பைக் Ca^{2+} , Mg^{2+} உள்ளும் N என்றும் பிக்குப்பைக் காண்டின்ஸ் அமையி H^+ அயனிகள் நிறுத்தி காண்டின்ஸ் கலை வழியாக நடைபெற்றது. எதிர்முறை பர்மா கலை வழியாக நடைபெற்றது. ஏனையும் அமையி பர்மா கலை வழியாக நடைபெற்றது.



Anionic exchange resin: පෙන්වනු ඇත්තා සහිතුවු යුත් [කොස්ටෝර්] මැංස් පෑප්පා

ஏதும் அயனியில் பர்மாசீ குகை கடல்நிலை கட்டுப்பு கு
வெள்ளப்படும் அமல் தீர்மானம் அயனியில் பர்மாசீ குகை
கடல்நிலை கட்டுப்பு குகை வழி யாதோ செலவு கீழ்க்கண்ட
முறை கூடுதல் கடல்நிலை கட்டுப்பு குகை வழி யாதோ செலவு

இந்த அயனிப் பரிமாற்றுப் படிகள் R'OH என்று
குறிக்கப்படுகிறது. குறைவான நிலையில் இந்த அயனிக்கும் வெளியீடு
ஏதேனும் குறைந்த பாதிலாக நிலைமே அமைக்கப்படுகிறது.




ദേശ തുന്ന് കരണ്ടു പരിമാശം ചെയ്യുന്നതു
 എന്നാൽ കാലം കുറഞ്ഞിൽ വളരുമ്പോൾ ഒരു ദിവസം പഠിക്കാൻ
 പറ്റിയിരിക്കുന്നതു അഭ്യർത്ഥിക്കാൻ മാറ്റാൻ ആവശ്യമാണ്.
 കുടിപ്പിലും വൈദിക വാതാവാസ വിനാശകൾ കുറയ്ക്കാൻ
 [de-ionised or de-mineralised water] എന്നിലും.

Saturation and Regeneration:

Saturation and Regeneration: ஏதான்களின் மசுக்களின் வழியாக நிறைவேற்றும் எதிர்த்தும் பொருளும் எடுத்து விடப்படும் பொருளுக்கு ஒன்றீடு ஆயன்களின் ஒன்றுவரிசை பூர்த்தமடைத்து ஒய்வுக்கு வழிப்படும் பொருள்கள். பூர்த்தமாக்கப்பட்ட ஏதான்களிலே கருத்து பொல்கின்றன. பூர்த்தமாக்கப்பட்ட ஏதான்களிலே கருத்து ஆயன்கள் நிதிகப்பட்டு அவைகள் திண்டும் பயனிக்கப்படுகின்றன.


Regeneration of Cation exchange resin:

Regeneration என்கின்து நூல்மாக்கப்பட்ட எதிர் அயனிப் பரமானி மூப் போன்ற வழியில் நிர்வாத ஒசை அமலம் செய்து பீசப்பட்டு விடுகின்ற முறை ஆகும்.




Regeneration of Anion exchange resin

Regulation Chloroform का प्रयोग इसी अवधि पर्याप्त
क्षमता वाले याकू निर्देश नाम से उत्पन्न कर्त्तव्य का प्रयोग
प्रक्रिया मुख्य नियम आवश्यक है।



நூல்களில் காணப்பட்ட செய்திகளை எத்தனை வகை திட்டமாக விட முயன்று படித்து வருகின்ற ஒன்று.

Advantage:


- ① எனின் நோய் முறை

Disadvantage:

- ② ஏதாவது அழிக்கம்

Reverse Osmosis [RO Plant]

குறை இரண்டால் மீண்டும் ஒரு கடங்கள் போன்ற அழிக்கத்தில் semi-permeable membrane [ஒரு கடுமை வாய்க்காலி] வழியாகச் சுதாஷ்வீத்திப்பட்டு அனைத்தைப் பிரிக்க வேண்டும்.



இதன் பிரைஸ் மனதில் மலைக்கம் Activated carbon என்று கூறப்படுகிறது. புதிதாக வரும் வழியாகச் சுதாஷ்வீத்திப்பட்டு மனதில் கூறப்படுகிறது. இதை வழியாக விடுவதின் வழியாகச் சுதாஷ்வீத்திப்பட்டு மனதில் அழிக்கத்தில் RO முன் அனைத்தும் சுதாஷ்வீத்திப்பட்டு வரும் வழியில் தோன்றுகிறது.

is made of
semi-permeable membrane in cellulose acetate, acetone, formamide and Magnesium perchlorate.

Disadvantage:

- ① ஏதாவது அழிக்கம்
- ② நோய்க்கு காரணமாக விடுவதின் வழியாகச் சுதாஷ்வீத்திப்பட்டு மனதில் அழிக்கத்தில் இருக்கிறது.

பகுதி 701
பகுதி 65

Chemical Precipitation [கருதிய முறையின் பிழையாக்கும் தொழில்] (7)

காலை நிர்ணய கணக்குவின் விடையில் பிழையாக்கும் தொழில் அபிப்பட்டு அதை உப்பு படுத்துவது ஆனது.

காலை நிர்ணய கணக்குவின் விடை பி^H 5/9/94
நினைவில் கையாக்கலை விழையாக்க என்று இது கீழே
சிரங்களைப் போன்ற சிரங்கங்கள் மற்றும் முறையாக
கூடுதலாக [precipitating agent] உப்பு படுத்துப் படுத்துவது.

காலை நிர்ணய காலை குளைகள் chromate, சுப்பி போன்ற குளைகளுடன் வரையிப் படுத்தப்பட்டு 15 மி. மீ.
ஒண்ணாம் நிர்ணய குளைகள் குளைகளைப் படுத்துவது
விழையாகத் தொழில் மாற்றுப் படுத்துவது.

காலை, காபிமர், கிளி, மஞ்சும், காலை மீன்
அயங்காஸ், காலை குளைகளைப் படுத்துவது விழையாக
மாற்றுப் படுத்துவது.

காலை நிர்ணய குளைகள் விழையாக
ஏன் குத்தி அமல்த் தெர்த்து விழையாக்க மாற்றுப்
படுத்துவது, வெறுப்புப் படுத்துவது மீன் காலை மீன்
பங்கு கருத்துக்கூறுப் படுத்துவது.

Removal By Algae [பாதிகள்]

Algae [பாதிகள்] உள்ளவற்றை காபிமர்,
காலை குளைகள், மாற்றுப் படுத்துவது, காலை மீன்
மாற்றுப் படுத்துவது, காலை குளைகளைப் படுத்துவது. குத்தி கிளி
காலை, manganese, கிளி, காலை மீன், காபிமர்,
கிளி காலை குளைகளைப் படுத்துவது விழையாக
காலை விழையாக்க குத்தி கிளி காலை குளைகளைப் படுத்துவது.

Algae கவுதகப் பட்டுவின் விழையாக்கும் தொழில் நிர்ணய குளைகளைப் படுத்துவது 10-20 காலைகளுக்கு கவுதகப் பட்டுவின் தொழில். அப்பொட்டு காலைகள் 2 நிம் Algae
காலை நிர்ணய குளைகளைப் படுத்துவது 2 நிம் விழையாக
காலைகளைப் படுத்துவது. 20 காலைகளுக்குப் படுத்துவது காலைகளைப் படுத்துவது காலை நிர்ணய குளைகளைப் படுத்துவது.

Activated Carbon Treatment [தாங்கூட்டுப்படிப்பு முறையைப் பற்றி]

தாங்கூட்டுப்படிப்பு முறையைப் பற்றி நம்மதை விரிவாக கரிமனினால் பற்றியுள்ள கரிமனியின் செய்வைப்படி அதற்குப்போகிறது. தாங்கூட்டுப்படிப்பு கரிமன் காட்டுகிறிருந்து ஏனோல் வரிசேர்வு, தெள்ளின் ஏதிலிக் கால்சிப்பை கையீலோ கரிமன்கள், வெள்ளுக்கால் முதல் வாச்சனையை எடுத்து கொடுக்கும் கரிமன் பொன்றவர்கள் பற்றிக் கூறியிருக்கின்றன.

தாங்கூட்டுப்படிப்பு கரிமனாக வருவதற்கு பற்றியுள்ள கால்சியம் கூயின் முறை குடு வட்டுத்தின் செயல்பாடுகள்.

i) Fixed Bed Type [flow down]


ii) Extended Bed Type [flow up]

மேற்கூறிய பகுதிகளுக்கு தீட்டுக்கால் குடு கூடு வருகையில் புதைக்கப்பட்டு வருகிறது.

- In series
- In parallel.


வாய்வாக தாங்கூட்டுப்படிப்பு கரிமனாக வெள்ளுக்கால் செய்வைகளினால் குரிசுமத்திற்கு முற்று, கரிமனி உடல்தடியிலிருந்து குடு கூடு வருகையில் புதைக்கப்பட்டு வருகிறது.

Arrangements in series:



Fixed Bed in series.

Parallel arrangements:



Fixed Bed in parallel.

தாங்கூட்டுப்படிப்பு கரிமனை வருகையாக வரும் காட்டுக்கால் கரிமனியின் மாசுகளை முறையாக விடுகிறது.